

இலங்கை கணக்கீட்டுத் தொழினுட்பவியலாளர் கழகம்

மட்டம் 02 பரீட்சை - 2026 யூலை

(2803) வணிகச் சட்டம்

(Business Law)

2026-07-25

பிற்பகல்

[01.45 - 05.00]

- பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

- (1) அனுமதிக்கப்பட்ட காலம் : வாசிப்புக்கு : 15 நிமிடங்கள்
விடையெழுது : 03 மணித்தியாலங்கள்
பக்கங்கள் : 07
வினாக்கள் : 07
- (2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.
- (3) வழங்கப்பட்டுள்ள விடையப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.
- (4) ஏதாவது எடுகோள்களை நீங்கள் மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
- (5) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கச் சோதனை வினாக்கள் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
- (6) 100 புள்ளிகள்

பகுதி A

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 01

இல. 1.1 தொடக்கம் 1.6 வரையான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க. தெரிவு செய்யப்பட்ட விடையின் இலக்கத்தை அதற்குரிய வினா இலக்கத்துடன் உமது விடையப் புத்தகத்தில் எழுதுக.

1.1 பின்வரும் நீதிமன்றங்களில் எது இலங்கையில் இறுதியான மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்?

- (1) மேல் (High) நீதிமன்றம்
- (2) உயர் (Supreme) நீதிமன்றம்
- (3) நீதிவான் நீதிமன்றம்
- (4) மாவட்ட நீதிமன்றம்

1.2 பின்வரும் வழக்குகளில் எது மாவட்ட நீதிமன்றமொன்றில் விசாரிக்கப்படுகிறது?

- (1) சிறுவர்களை காவலில் (custody) வைத்தல் தொடர்பான வழக்குகள்
- (2) விவாகரத்து வழக்குகள்
- (3) சேதங்களை மீட்டெடுப்பதற்கான வழக்குகள்
- (4) மேற்கூறிய யாவும்.

1.3 பின்வருவனவற்றில் எது கைமாற்றத்தகு (negotiable) சாதனத்திற்கான ஓர் உதாரணமாகும்?

- | | |
|------------------------------|---------------------|
| (1) வாக்குறுதிச் சீட்டு | (2) காசுப் பெறுவனவு |
| (3) விலைப்பட்டியல் (Invoice) | (4) தபாற் கட்டளை |

1.4 கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் (CSE) தொடர்பாக பின்வருவனவற்றில் சரியானது எது?

- (1) இது இலங்கையிலுள்ள முதன்மையான பங்குப் பரிவர்த்தனை நிலையமாகும். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை மாத்திரமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.
- (2) பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்குகள் CSE இல் வர்த்தகம் செய்யப்படுவதில்லை.
- (3) இது இலங்கையிலுள்ள முதன்மையான பங்குப் பரிவர்த்தனை நிலையமாகும், இங்கு பிணையங்கள் (securities) வாங்கப்பட்டு, விற்கப்படுகின்றன.
- (4) இது இலங்கையிலுள்ள முதன்மையான பங்குப் பரிவர்த்தனை நிலையமாகும், இங்கு பிணையங்கள் சேமித்து (stored) வைக்கப்படுகின்றன.

1.5 பின்வருவனவற்றில் எது ஒரு மாற்றுண்டியலின் அம்சம் (feature) அல்ல?

- (1) அதில் பணம் பெறுபவர் (payee) யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- (2) அது வரைவு பெற்றவரால் (drawee) கையொப்பமிடப்பட வேண்டும்..
- (3) செலுத்தப்பட வேண்டிய திட்டவட்டமான தொகை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- (4) கொடுப்பனவுத் திகதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

1.6 விற்பனை ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் விற்பனையாளரால் உற்பத்தி செய்யப்படும் அல்லது கொள்வனவு செய்யப்படும் பொருள்கள்:

- | | |
|----------------------------|--------------------------------|
| (1) இருப்பிலுள்ள பொருள்கள் | (2) நிச்சயிக்கப்படாத பொருள்கள் |
| (3) குறிப்பான பொருள்கள் | (4) எதிர்காலப் பொருள்கள் |

(02 புள்ளிகள் வீதம், 12 புள்ளிகள்)

இல. 1.7 தொடக்கம் 1.9 வரையான பின்வரும் ஒவ்வொரு கூற்றும் சரியானதா அல்லது தவறானதா என்பதைக் குறிப்பிடுக. தெரிவு செய்யப்பட்ட விடையை (சரியானது / தவறானது) உமது விடைப்புத்தகத்தில் வினா இலக்கத்தைக் குறிப்பிட்டு அதன் எதிரே எழுதுக.

1.7 சிந்தனை செய்வதற்கான சுதந்திரம், மனச்சாட்சியுடன் இருப்பதற்கான சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் என்பன இலங்கையில் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகும்.

1.8 ஒரு வீட்டை விற்பதற்கான ஒப்பந்தம் பொருள்கள் விற்பனை ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது.

1.9 மத்தியஸ்தம் (mediation) மற்றும் நடுத்தீர்ப்பு (arbitration) ஆகியவை பிணக்குகளைத் தீர்க்கின்ற மிகவும் பிழைபலமான மாற்று முறைகளாகும்.

(01 புள்ளி வீதம், 03 புள்ளிகள்)

இல. 1.10 தொடக்கம் 1.14 வரையான வினாக்களுக்கான குறுகிய விடைகளை, உங்களுடைய விடைப் புத்தகத்தில் உரிய வினா இலக்கத்தைக் குறிப்பிட்டு அதன் எதிரே எழுதவும்.

1.10 1890 ஆம் ஆண்டின் பங்குடமைக் கட்டளைச் சட்டத்தின்படி, ஒரு பங்குடமையின் இரண்டு (02) கூறுகளைக் (elements) குறிப்பிடுக.

1.11 பொருள்கள் விற்பனை ஒப்பந்தமொன்றின் இரண்டு (02) அடிப்படைக் கூறுகளைப் (fundamental elements) பட்டியலிடுக.

1.12 காலக்கிரமத்தில் உண்டியலை வைத்திருப்பவரின் (holder in due course) இரண்டு (02) பண்புகளைக் குறிப்பிடுக.

1.13 நிதிப் புலனாய்வுப் பிரிவின் (financial intelligence unit) இரண்டு (02) நோக்கங்களைக் (objectives) குறிப்பிடுக.

1.14 மாற்றுண்டியலொன்றில் சம்பந்தப்படும் இரண்டு (02) தரப்பினர்களைப் பட்டியலிடுக.

(02 புள்ளிகள் வீதம், 10 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி A முடிவு

பகுதி B

(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 02

நெத்மி, “Exam Ready: Contract Law Basics” என்ற தலைப்பிலான ஒரு மீட்டல் பயிற்சிப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் அதன் உரைகள், வரைபடங்கள் மற்றும் பொழிப்பு அட்டவணைகளைத் தானே உருவாக்கி, அந்தப் புத்தகத்தை அச்சு வடிவிலும், கட்டணம் செலுத்தப்பட்ட PDF இலத்திரனியல் புத்தகமாகவும் (e-book) விற்பனை செய்துள்ளார்.

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற சமன் என்பவர் இந்தப் புத்தகத்தின் ஒரு PDF பிரதியை வாங்கியுள்ளார். நெத்மியின் அனுமதியின்றி, அவர் நெத்மியின் பெயரையும் நீர்க்குறியையும் (watermark) நீக்கிவிட்டு, தனது சொந்த அடையாளக்குறியை (logo) சேர்த்துள்ளார். மேலும், அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் (download) செய்வதற்காக முழு PDF ஐயும் தனது மாணவர் இணையவாசலில் (student portal) பதிவேற்றியிருந்ததுடன், “பாடக் குறிப்புகள்” எனக் கூறி விற்பனைக்காக 200 பிரதிகளையும் அச்சிட்டிருந்தார். “தான் PDF இற்குப் பணம் செலுத்தியுள்ளதாகவும், அதனால் அதைத் தனது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனச் சமன் உரிமை கோரியுள்ளார். நெத்மி சமனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

(a) இந்த விவரணத்துடன் தொடர்புபட்டுள்ள அருவச் சொத்தின் பிரதான வகையை, இரண்டு (02) உதாரணங்களுடன் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

(b) சமனுக்கு எதிரான தனது சட்ட நடவடிக்கையில் நெத்மி வெற்றிபெற முடியுமா என்பதை விவரிக்க. (06 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 03

ஒரு கம்பனியின் முகாமையிலும் நிருவாகத்திலும் பணிப்பாளர்கள் பிரதான வகிபாகத்தை வகிக்கின்றனர். ஒரு கம்பனியின் பணிப்பாளர் நியமிக்கப்படுவதற்கும் அவரது அலுவலகத்தில் தொடர்வதற்கும் சில சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) கையளிக்கக்கூடாத பணிப்பாளர்களின் நான்கு (04) அதிகாரங்களைப் (powers) பட்டியலிடுக. (04 புள்ளிகள்)
- (b) கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒரு பணிப்பாளரின் மூன்று (03) கடமைகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (c) கம்பனியின் ஒரு பண்பு என்ற ரீதியில் “தனியான சட்ட ஆளுமை (Separate Legal Personality)” என்பதாற் கருதப்படுவது யாதென விவரிக்க. (03 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 04

நிமால் என்பவர் City Care Hospital (Pvt) Ltd. இன் IT ஆதரவுப் பிரிவில் 2025 மார்ச் 01 இல் பணிக்குச் சேர்ந்துள்ளார். கணினிகளில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல், மருத்துவமனை வலையமைப்பைப் பராமரித்தல் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் முறைமை அணுகல் சிக்கல்களுக்கு உதவுதல் ஆகியவை அவரது கடமைகளில் அடங்குகின்றன.

எழுத்துபூர்வ உடன்படிக்கையில் பின்வருவன அடங்குகின்றன:

- நிமால் வார நாட்களில் மு.ப. 8.30 இற்கு முன்னராக மருத்துவமனையின் IT அலுவலகத்தில் அறிக்கையிடுவதுடன் IT முகாமையாளரால் வழங்கப்படும் பணிமாற்று அட்டவணையைப் (duty roster) பின்பற்றுதல் வேண்டும்.
- அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை “வைத்தியசாலையின் நலனுக்காக” மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவருடைய செயலாற்றுகை திருப்திகரமாக இல்லாவிட்டால் மருத்துவமனை இந்த ஏற்பாட்டை முடிவுறுத்தலாம்.
- மருத்துவமனையானது மடிக்கணினிகள், அணுகல் அட்டைகள், மென்பொருள் உரிமங்கள் மற்றும் பணிக்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வழங்குவதுடன் அவை தொடர்பான செலவுகளையும் தாங்கிக் கொள்கிறது.

2025 நவம்பர் 30 இல், மருத்துவமனை நிமாலினுடைய சேவைகளை முடிவுறுத்தியது. நிமால் தான் ஓர் ஊழியர் எனக் கூறுகின்ற அதே வேளை மருத்துவமனையோ அவர் ஒரு சுயாதீன ஒப்பந்ததாரர் எனக் கூறுகிறது.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) கீழ்வரும் சோதனைகளின் அடிப்படையில், நிமால் ஓர் ஊழியரா அல்லது சுயாதீன ஒப்பந்ததாரரா என விவரிக்க:
 - கட்டுப்பாட்டுச் சோதனை (Control Test)
 - உபகரணச் சோதனை (Equipment Test)
 - ஒருங்கிணைப்புச் சோதனை (Integration Test)(06 புள்ளிகள்)
- (b) 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத நபர்கள் / ஊழியர்களின் நான்கு (04) வகைகளைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 05

ரஸீன் என்பவர் தனது வீட்டைத் தீ அபாயத்திலிருந்து பாதுகாக்க வரையறுக்கப்பட்ட சக்தி காப்புறுதிக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட PQR காப்புறுதிக் கம்பனி ஆகியவற்றிடமிருந்து இரண்டு காப்புறுதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். வரையறுக்கப்பட்ட சக்தி காப்புறுதிக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட PQR காப்புறுதிக் கம்பனி ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட காப்புறுதியின் பெறுமதிகள் முறையே ரூ. 25 மில்லியனும் ரூ. 30 மில்லியனும் ஆகும். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீடு சேதமடைந்தது. இத்தீயினால் ஏற்பட்ட இழப்பு ரூ. 10 மில்லியன் ஆகும். ரஸீன் இரண்டு காப்புறுதிக் கம்பனிகளிடமிருந்தும் தலா 10 மில்லியன் நட்டஈடு கோரியுள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) இரண்டு கம்பனிகளிடமிருந்தும் தலா ரூ. 10 மில்லியனைக் கோருவதற்கு ரஸீன் உரித்துடையவரா என்பதை விவரிக்க. (06 புள்ளிகள்)
- (b) காப்புறுதி ஒப்பந்தமொன்றின் நான்கு (04) கூறுகளைக் (elements) குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06

தரிந்து என்பவர் ஒரு புதிய மடிக்கணினி மின்னேற்றியை (laptop charger) வாங்குவதற்காக நிமால் என்பவருக்குச் சொந்தமான “Nimal Tech” இற்குச் சென்றிருந்தார். நிமால் இது “புத்தம் புதிய, அசல் மற்றும் வேகமாக மின்னேற்றுவதற்குப் பாதுகாப்பான மின்னேற்றி” என ஒரு மின்னேற்றியைப் பரிந்துரைத்திருந்தார். தரிந்து அதனை வாங்கியதுடன் அன்றிரவு அதனைப் பயன்படுத்தியிருந்தார்.

மின்னேற்றம் நிகழும்போது, அந்த மின்னேற்றி அதிக வெப்பமடைந்து, மடிக்கணினியின் மின்கலத்தை (பற்றரி) சேதப்படுத்தியது. பின்னர், இந்த மின்னேற்றி தரம் குறைந்த, போலியானதொன்று எனவும் இந்த மடிக்கணினி மாதிரிக்குப் பொருத்தமானதல்ல என்பதையும் ஒரு தொழினுட்பவியலாளர் (technician) கூறியிருந்தார். பயன்படுத்திய, மீண்டும் தொகுக்கப்பட்ட (repackaged) மின்னேற்றி ஒன்றை புதியது எனக் கூறி நிமால் விற்பனை செய்ததை தரிந்து அறிந்து கொண்டார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) பொருள்கள் விற்பனைக் கட்டளைச் சட்டத்தின்கீழ் தரிந்துவுக்கு இருக்கக்கூடிய சட்டரீதியான உரிமைகள் மற்றும் பரிகாரங்களை விவரிக்க. (06 புள்ளிகள்)
- (b) பொருள்கள் விற்பனைச் சட்டத்தின் கீழான நான்கு (04) உட்கிடை நிபந்தனைகளைக் (implied conditions) குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி C

(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 07

- (A) பெர்னாண்டோ என்பவர் கொழும்பில் ஒரு தளபாடக் கடையை நடத்தி வருகிறார். அவர் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட ஓர் அரிய பழங்கால மேசையை சுசீலா என்பவருக்கு விற்பனை செய்ய விரும்புகிறார்.

பெர்னாண்டோ தனது உதவியாளர் பியூமியிடம் அந்த மேசை ரூ. 200,000/- இற்கு விற்கப்படுவது பற்றி சுசீலாவுக்குத் தெரிவிக்குமாறு வாய்மொழியாகக் கூறியிருந்தார். இருப்பினும், பியூமி அதை சுசீலாவுக்குக் கூற மறந்துவிட்டதால், அவர் அந்த வாய்ப்பு பற்றி அறியாமலேயே இருந்தார். பின்னர், மற்றுமொரு வாடிக்கையாளர் அந்த மேசையை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, சுசீலா இந்தத் தகவலை அறிந்து, அந்த அரிய பழங்கால மேசையைக் கேட்டார்.

மேலும், பெர்னாண்டோவிடம் விற்பதற்காக ஒரு பழங்கால அலுமாரி உள்ளது. அவர் அந்தப் பழங்கால அலுமாரியை மாலனிக்கு ரூ. 50,000/- இற்கு விற்பதற்கான கொடைமுனைவுக் கடிதத்தை (offer letter) எழுதி, அதனை மார்ச் 01 ஆந் திகதி தபாலில் அனுப்பினார். மாலனி அந்தக் கடிதத்தை மார்ச் 04 ஆந் திகதி பெற்றுக் கொண்டதுடன், உடனடியாகவே தனது ஏற்பனவை (acceptance) மார்ச் 05 ஆந் திகதி தபாலில் அனுப்பினார். பெர்னாண்டோவுக்கு மார்ச் 08 ஆந் திகதிதான் ஏற்பனவுக் கடிதம் கிடைக்கப் பெற்றது. இதற்கிடையில், அவர் மற்றுமொரு கொள்வனவாளருக்கு அந்த அலுமாரியை மார்ச் 06 ஆந் திகதி விற்பதுவிட்டார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) ஒரு வலிதான ஒப்பந்தத்தின் நான்கு (04) கூறுகளைக் (elements) குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (b) பெர்னாண்டோவுக்கு எதிராக சுசீலா சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை ஆராய்க. (06 புள்ளிகள்)
- (c) தபால் மூலமான ஏற்பு விடயத்தில், மாலனியின் ஏற்பு ஒரு வலிதான ஒப்பந்தத்தை உருவாக்குகிறதா என்பதை விவரிக்க. (05 புள்ளிகள்)

- (B) வாகன இறக்குமதியாளரான ரஞ்சித் என்பவர் வெளிநாட்டு வழங்குநர்களிடமிருந்து உதிரிப் பாகங்களின் ஒரு தொகுதியைக் கொள்வனவு செய்வதற்காக நிஹால் என்பவரை தனது முகவராக நியமித்தார். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களிடமிருந்து மூல (அசல்) உதிரிப்பாகங்களை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் ரூ. 20 மில்லியன் பாதீட்டைத் (budget) தாண்டக்கூடாது எனவும் நிஹாலுக்குத் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்.

வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத ஒரு புதிய வழங்குநர் மூலம் நிஹாலுக்கு ஒரு கொடைமுனைவு (offer) கிடைத்தது. அவரது உதிரிப்பாகங்கள் அசலானவை எனத் தெரிவித்த அந்த வழங்குநர், அவற்றை ரூ. 18 மில்லியன் கழிவு விலையில் (discounted price) வழங்குவதாகவும் தெரிவித்தார். அதன் நம்பகத் தன்மையை சரிபார்க்காமலும், ரஞ்சித்திற்கு தெரிவிக்காமலும் நிஹால் அந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். பொருள்கள் வந்து சேர்ந்தபோது, அந்த உதிரிப்பாகங்களில் கணிசமானவை தரங் குறைந்தவை ஆகவும், அசல் அல்லாதவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, ரஞ்சித்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதுடன், அவரது வணிகத்தின் நற்பெயரும் பாதிக்கப்பட்டது. ரஞ்சித் தற்போது வழங்குநருக்கு பணம் செலுத்த மறுத்து, அந்த இழப்பிற்கு நிஹாலைப் பொறுப்பாக்குகிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

- (a) நிஹால் ஒரு முகவராக அவரது கடமைகளை மீறியுள்ளாரா என்பதை ஆராய்க. (06 புள்ளிகள்)
- (b) நிஹாலுக்கு எதிராக ரஞ்சித்திற்குக் கிடைக்கக்கூடிய சட்டரீதியான பரிகாரங்களை (legal remedies) விவரிக்க. (04 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

மட்டம்	செயல் வினைச்சொல்	வரைவிலக்கணம்	மாணவர்களுக்கான விபரமான அறிவுறுத்தல்கள்
நினைவிற கொள்ளல் உண்மைகள், பதங்கள், அடிப்படை எண்ணக் கருக்கள், அல்லது பதில்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் தேவையின்றி அவற்றை நினைவிற கொள்ளுதல்	அடையாளங் காண்க / இனங்காண்க/ (Identify)	யாரையாவது அல்லது எதையாவது ஏற்பிசைவு செய்தல்	தலைப்பின் பிரதான பகுதிகளை கண்டுபிடித்து, பெயரிடுதல்
	வரையறுக்க (Define)	ஒரு பதம் அல்லது எண்ணக்கருவின் கருத்து	ஒரு பதம் அல்லது எண்ணக்கருவின் தெளிவான கருத்தை வழங்குதல்
	ஏற்பிசைவு செய்க (Recognize)	முன்பு பார்த்த ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வு	முந்தைய கற்றலில் இருந்து ஏதாவது ஒன்றைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளல்
	குறிப்பிடுக/ கூறுக (State)	தகவலின் தெளிவானதும் சுருக்கமானதுமான வெளிப்பாடு	பிரதான விடயங்கள் அல்லது எண்ணக்கருக்களை நேரடியான முறையில் வெளிப்படுத்துதல்
	பட்டியலிடுக/ நிரற்படுத்துக. (List)	பெயர்கள், எண்கள், அல்லது உருப்படிகளின் தொட்டி	பிரதான விடயங்களை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எழுதுதல்
	பதிவு செய்க (Record)	ஒரு முறைமையில் விவரங்களை உள்ளிடல் (கணக்கீடு அல்ல).	தொடர்புடைய விவரங்களை தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளிடுதல்
விளக்கிக் கொள்ளல் தகவல் சாதனங்களின் பொருளைப் புரிந்து கொள்ளுதலும் அதன் உட்பொருளை விளக்குவதற்கு அல்லது அதனை விபரிப்பதற்கு இயலுமாக இருத்தல்	கட்டியெழுப்புக (Construct)	கூறுகளை இணைப்பதன் மூலம் எதையாவது உருவாக்குதல்	வெவ்வேறு பகுதிகளைக் கொண்டு ஒரு முழுமையான கருத்துள்ளதாக ஆக்குதல்
	வேறுபடுத்துக (Differentiate)	இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடையேயான வேறுபாடுகளை ஏற்பிசைவு செய்தல்	எண்ணக்கருக்கள் அல்லது உருப்படிகளுக்கு இடையேயான வேறுபாடுகளை கோடிட்டுக் காட்டுதல்
	கலந்துரையாடுக / ஆராய்க (Discuss)	ஒரு தலைப்பைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களைக் கருதுதல்	பல்வேறு கண்ணோட்டங்களை ஆராய்ந்து நுண்ணறிவுகளை வழங்குதல்
	விவரிக்க (Explain)	எதையாவது பெரியளவில் விரிவாக தெளிவுபடுத்தல்	தர்க்கரீதியான மற்றும் விரிவான விளக்கங்களை வழங்குதல்
	எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க (Illustrate)	ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த உதாரணங்கள், விளக்கப்படங்கள், அல்லது காட்சிகளை பயன்படுத்துதல்	பொருத்தமான உதாரணங்கள் அல்லது காட்சிகளுடன் விபரிப்புகளை ஆதரித்தல்
	உட்பொருளை விளக்குக (Interpret)	தகவல் அல்லது செயல்களின் அர்த்தத்தை விவரித்தல்	உங்கள் சொந்த மொழிநடையில் ஏதாவதொன்றின் பொருளை விபரித்தல்
	விளக்குக (Describe)	ஏதாவதொன்றின் விரிவான விளக்கம்	கட்டமைக்கப்பட்ட முறையில் தொடர்புடைய விவரங்களை வழங்குதல்
	பொழிப்பாக்குக (Summarise)	பிரதான விடயங்களின் சுருக்கமான கூற்று	பிரதான தகவல்களைச் சுருக்கமாக முன்வைத்தல்
பிரயோகித்தல் கற்றுக்கொண்ட விடயத்தை புதிய மற்றும் உறுதியான சூழ்நிலைகளில் பயன்படுத்துதல். இதற்கு அறிவு மற்றும் திறன்களின் நடைமுறைப் பிரயோகம் தேவைப்படுகிறது..	பிரயோகிக்க (Apply)	ஒரு சூழ்நிலையில் அறிவு, திறன்கள், அல்லது விதிகளைப் பயன்படுத்துதல்	ஒரு முடிவை அடைய தொடர்புடைய அறிவு, அல்லது நடப்பங்களைப் பயன்படுத்துதல்
	கணிக்க/ கணிப்பீடு செய்க (calculate)	கணித அல்லது தர்க்க முறைகள் ஊடாக பெறுமதியை தீர்மானித்தல்	ஒரு தீர்வை அடைய எண் அல்லது தர்க்கரீதியான செயன்முறைகளைப் பயன்படுத்துதல்
	தீர்மானிக்க (Determine)	ஆய்வு அல்லது கணக்கீடு மூலம் ஏதாவதொன்றை நிறுவுதல்	கணக்கீடு அல்லது ஆய்வுக்காக ஏதாவதொன்றை கண்டுபிடித்தல் அல்லது முடிவு செய்தல்
	செயல் விளக்கமளிக்க (Demonstrate)	ஒரு செயன்முறை அல்லது முறையைக் காண்பித்தல்	கட்டமைக்கப்பட்ட படிமுறைகள் ஊடாக தெளிவான உதாரணத்தைக் காட்டுதல்
	தயாரிக்க (Prepare)	பயன்பாட்டிற்கான பொருள்கள் அல்லது தகவல்களை ஒழுங்கமைத்தல்	ஒரு பணியில் ஈடுபடுவதற்கு முன் தேவையான விவரங்களை வரிசைப்படுத்துதல்
	பயன்படுத்துக (Use)	ஒரு நோக்கத்திற்காக எண்ணக்கரு, கருவி, அல்லது முறையைப் பிரயோகித்தல்	தொடர்புடைய அறிவு அல்லது வளங்களைப் பொருத்தமானவாறு நடைமுறைப்படுத்துதல்
பகுப்பாய்வு தகவல்களின் கட்டமைப்பு மற்றும் தொடர்பை புரிந்து கொள்வதற்கு தகவல்களை கூறுகளாகப் பிரித்தல்	முன்வைக்க (Present)	தகவல்களை பயனுறுதிமிக்க வகையில் பகிர்தல்	பிரதான நுண்ணறிவுகளை தெளிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் வழங்குதல்
	பகுப்பாய்வு செய்க (Analyse)	ஒரு பொருளை அதன் பாகங்களைப் புரிந்துகொள்ள விரிவாக ஆராய்தல்	சிறந்த புரிதலுக்காக தகவலை பிரதான பகுதிகளாகப் பிரித்தல்
	ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகள் மற்றும் / அல்லது வேறுபாடுகளை ஆராய்தல்	பிரதான பொதுவான தன்மைகள் மற்றும் வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுதல்
	பிரித்தறிக (Distinguish)	தனித்துவமான பண்புகளை ஏற்பிசைவு செய்தல்	பொருள்களை ஒன்றிலிருந்தொன்று எது வேறுபடுத்துகிறது என்பதை அடையாளங் காணல்
	பரீட்சிக்க / சோதிக்க (Examine)	ஏதாவது ஒன்றின் தன்மையைத் தீர்மானிக்க அதனைப் பரிசோதித்தல்	ஏதாவது ஒன்றைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள அதைக் கற்றுப் பார்த்தல்
	கோடிட்டுக் காட்டுக (Outline)	பிரதான விடயங்களின் பொழிப்பு	பிரதான அம்சங்களின் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கண்ணோட்டத்தை வழங்குதல்
	நடத்துக (Conduct)	ஒரு பரிசோதனை, கணக்கெடுப்பு, அல்லது ஆய்வுக்கான கூறுகளை ஒழுங்கமைத்தல்	ஒரு பணியை முறையாக முன்னெடுக்க கட்டமைக்கப்பட்ட படிமுறைகளைப் பின்பற்றுதல்
	அறிக்கையிடுக (Report)	கண்டறிதல்களின் கட்டமைக்கப்பட்ட முன்வைப்பு	பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களை ஒரு தெளிவான மற்றும் தர்க்கரீதியான வடிவத்தில் முன்வைத்தல்
மதிப்பீடு தேர்வு நிபந்தனை அல்லது நியமங்களின் அடிப்படையில் யோசனைகள் அல்லது பொருள்களின் பெறுமதி அல்லது தரம் குறித்து தீர்ப்புகளை வழங்குதல்	ஆலோசனை வழங்குக (Advise)	யோசனைகள் அல்லது பரிந்துரைகளை வழங்குதல்	பகுப்பாய்வின் அடிப்படையில் தகவலறிந்த வழிகாட்டலை வழங்குதல்
	மதிப்பீடு செய்க (Evaluate)	பெறுமதி, பயனுறுதித்தன்மை, அல்லது தாக்கத்தின் விமர்சன ரீதியான மதிப்பீடு	தேர்வு நிபந்தனைகளின் அடிப்படையில் ஏதாவது ஒன்றின் தரம் அல்லது தொடர்பை மதிப்பிடுதல்
	அமைக்குக (Formulate)	ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை அல்லது திட்டத்தின் அபிவிருத்தி	நன்கு வரையறுக்கப்பட்ட முறை அல்லது உபாயத்தை உருவாக்குதல்
	பரிந்துரை செய்க (Recommend)	பொருத்தமான செயல் திட்டம் பற்றி யோசனை முன்வைத்தல்	தர்க்கரீதியான பகுத்தறிவால் ஆதரிக்கப்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிதல்
	உருவாக்குக (Create)	புதிதாக ஏதாவதொன்றை உருவாக்குதல்	அசலான மற்றும் நோக்கமுள்ள ஏதாவதொன்றை விரித்தி செய்தல்
	மதிப்பீடுக (Assess)	தரம், ஆற்றல், அல்லது தன்மை பற்றி மதிப்பீடு செய்தல் அல்லது மதிப்பிடுதல்	கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பை வழங்குதல்
உருவாக்குதல் ஒரு ஒத்திசைவான அல்லது செயற்பாட்டு முழுமையை உருவாக்க, புதுமையான வழிகளில் கூறுகளை இணைத்தல்; புதிய யோசனைகள், உற்பத்திகள், அல்லது புரிதல் வழிகளை உருவாக்கும் ஆற்றல்	விரித்தி செய்க (Develop)	ஒரு யோசனை, பொருள், அல்லது எண்ணக் கருவின் விரிவாக்கம் அல்லது செம்மையாக்கம்	காலப்போக்கில் ஒரு யோசனையை வலுப்படுத்தி, மேம்படுத்துதல்
	முன்மொழிக (Propose)	கருத்திற் கொள்வதற்காக ஒரு திட்டத்தை அல்லது எண்ணக் கருவைப் பரிந்துரைத்தல்	ஒரு யோசனை அல்லது கட்டமைக்கப்பட்ட பரிந்துரையை முன்வைத்தல்
	இணைப்பாக்கம் செய்க (Synthesis)	ஒரு ஒத்திசைவான முழுமையை உருவாக்க பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைத்தல்	பல் யோசனைகள் அல்லது நுண்ணறிவுகளை ஒரு அர்த்தமுள்ள முடிவில் ஒருங்கிணைத்தல்
	வடிவமைக்குக (Design)	ஏதாவது ஒன்றிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை உருவாக்குதல்	ஒரு பொருள் அல்லது செயன்முறைக்கு ஒரு விரிவான கட்டமைப்பை அமைத்தல்
	தொகுக்குக (Compile)	பல்வேறு மூலங்களில் இருந்து தகவல்களை ஒன்றுசேர்த்தல்	சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒரு விரிவான வடிவத்தில் ஒழுங்கமைத்தல்